45—

மருத்துவமனை

***2529—திரு. ஆர். சக்ரபாணி:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஒட்டன்சத்திரம் தொகுதி, பழனி கீரனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. செ. செம்மலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியம், கீரனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

(ஆ) வினா எழாது.

முற்பகல் 10.30

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா எண் 46, திரு. அ. சிவபெருமாள், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.*

46—

கழுகுமலை மருத்துவமனை

***15127—திரு. அ. சிவபெருமாள்:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி, கழுகுமலை மருத்துவமனையை 30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக உயர்த்த அரசு முன்வருமா?

TRUTH ALONE TRIUMPHS

மாண்புமிகு திரு. செ. செம்மலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி, கழுகுமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை அரசு மருத்துவமனையாக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இரண்டுக்கும் இல்லை என்று சொல்வதற்காகவா தனித்தனியாக எடுக்காமல் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னீர்கள்?

திரு. ஆர். சக்ரபாணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கீரனூர் பேரூராட்சி என்பது தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி. அங்கே சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்களிலுள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். தற்போது இந்த அரசு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தி அங்கே அறுவை சிகிச்சை அரங்கம், அதேபோல எக்ஸ்ரே வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தர முன்வந்துள்ளது. அதன் அடிப்படையிலே அந்தத் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தித் தர அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்று தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் மூலக் கேள்விக்குப் பதில் சொல்கிறபோது ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை என்றுதான் சொன்னேன். காரணம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணி என்பது வேறு, அரசு மருத்துவமனையினுடைய பணி என்பது வேறு. ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொறுத்தவரையில் அது கிராமப்புற மக்களுக்குச் சுகாதாரச் சேவைகளை வீடுதேடிச் சென்று செய்து வருகிற ஒரு மிகச் சிறந்த பணியாகும். ஆரம்ப சுகாதார நிலையத்திலே பணியாற்றுகிற சுகாதாரச் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எல்லாம், கிராமப்புறங்களில் மலேரியா, பைலேரியா, வயிற்றுப்போக்கு, காசநோய், போலியோ போன்ற நோய்க் கிருமிகளின் அறிகுறிகள் தென்படுகின்றபோது வீடுகளுக்கே சென்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால் மருத்துவமனை என்பது நோய் வந்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று பெறுகின்ற

2002 ஏப்ரல் 1]

அந்த வசதியைக் கொண்டது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பணியாளர்கள் வீடு தேடிச் சென்று சுகாதாரச் சேவை செய்கிறார்கள். ஆனால் மருத்துவமனைக்கு நோய் வந்தவர்கள் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த வகையிலே ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக மாற்றுகின்றபோது அங்கே பணியாற்றுகின்ற சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வாளர்கள், சுகாதார கிராமச் செவிலியர்களை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்கின்ற அந்தச் சூழ்நிலை ஏற்படும். இதனால்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களை எப்போதும் அரசு மருத்துவமனையாக மாற்றுவதில்லை. ஆனால் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதுபோல கீரனூரிலே இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துகின்ற அந்த அடிப்படையின்கீழ் 30 படுக்கைகள் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அ. சிவபெருமாள்.

திரு. அ. சிவபெருமாள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் 30-3-2002 அன்று எங்கள் மாவட்டமாகிய தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்திருந்தார்கள். சங்கரலிங்கபுரத்திலுள்ள, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூபாய் 13,33,700-ஐ வழங்கி அந்த மக்களின் துயரைத் துடைத்து, ஆறுதல் கூறி வந்த எங்களுடைய இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு நன்றி கூறி என்னுடைய வினாவை எழுப்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலை கிராமத்தில், கழுகுமலைப் பேரூராட்சியில் சுமார் 12 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்த population 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ள ஒரு சூழ்நிலை உள்ளது. அங்கே அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகள் மற்றும் அரசின் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி ஆகியவை உள்ளன. மேலும் தீப்பெட்டித் தொழில் செய்யும் ஏழை மக்கள் வாழ்கின்ற அந்தப் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மைய மருத்துவமனையிலே ஒரு டாக்டரும், ஒரு பெண் டாக்டரும், ஒரு செவிலியரும் ஒரு மருந்தாளுநரும்தான் இருந்து வருகிறார்கள். ஆகையினால், அந்த மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்ற முடியாவிட்டாலும், ஆரம்ப சுகாதார நிலைய மையத்தைத் தரம் உயர்த்தி 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றியமைத்துத் தர மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

[2002 ஏப்ரல் 1

முற்பகல் 10-35

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையமும் தரம் உயர்த்தப்படும் பட்டியலிலே இடம் பெற்றிருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. எம். சுப்பையா பாண்டியன்.

திரு. எம். சுப்பையா பாண்டியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதியான கடையநல்லூரில் உள்ள இடைகால் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட வசதியோடு....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தனிக் கேள்வி போடவும்.

வினா எண் 47, திரு. வி.கே. லட்சுமணன், மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

47—

குடிநீர் குழாய் அமைத்தல்

***1497—திரு.வி.கே. லட்சுமணன்:**

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பில்லூர் அணையிலிருந்து தனியாக ஒரு பிரதானக் குடிநீர்க் குழாய் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு திரு. சி. துரைராஜ், உள்ளாட்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஆம். பில்லூர் மற்றும் சிறுவாணி அணையை நீர் ஆதாரமாகக் கொண்டு தற்போது கோவை மாநகராட்சிக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியினுடைய மக்களின் எதிர்காலத் தேவைக்காக பில்லூர் 2-வது குடிநீர்த் திட்ட ஆய்வுப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.